

The Mercy of God – (From Serenity in Suffering)

Psalm 103:1-7

Bless the LORD, O my soul; and all that is within me, bless his holy name.

Bless the LORD, O my soul, and forget not all his benefits:

Who forgiveth all thine iniquities; who healeth all thy diseases;

Who redeemeth thy life from destruction; who crowneth thee with lovingkindness and tender mercies;

Who satisfieth thy mouth with good things; so that thy youth is renewed like the eagle's.

The LORD executeth righteousness and judgment for all that are oppressed.

He made known his ways unto Moses, his acts unto the children of Israel.

Limitless Redemption

The limitless mercy of our God speaks redemption in the first seven verses of the psalm in powerful language. From the forgiveness of all iniquities, healing of all diseases to the satisfying of our mouths with good things; providing every nutritious item needed that our youth and strength may be renewed. But God's lavish provision ceases not with the abundance of those treasures. He redeems our lives from destruction; the Hebrew word used for destruction is shuach, meaning grave or pit. Literally redeeming us from death. Ultimately crowning or encircling us with lovingkindness and tender mercies.

The Lord's mercy moves Him to intercede for all that are oppressed; we are not left to suffer unjustly. David blesses the Lord for His redemptive mercy as revealed to Moses and the stiff-necked, adulterous nation of Israel. Though they sinned against Him, the limitless mercy of our God preserved them, forgave them, healed them, redeemed them and nurtured them. In my suffering, whether self-inflicted through sin, or hastened by sources beyond my control, God's mercy extends in the same way towards me.

தேவனுடைய இரக்கம் - (பாடுகளின் மத்தியில் அமைதி)

சங்கீதம் 103 :1-7

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிகுட்டி,

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால் வயதுபோலாகிறது.

ஓடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.

வரம்பற்ற மீட்டு

நம்முடைய தேவனுடைய எல்லையற்ற இரக்கம், ஒரு வல்லமையான மொழியில், மீட்பைக் குறித்து 103ஆம் சங்கீதத்தில் முதல் ஏழு வசனங்களில் காணப்படுகிறது. எல்லா அக்கிரமங்களையும் மன்னித்து எல்லா நோய்களையம் குணமாக்குவது முதல், நன்மைகளால் நம் வாயை திருப்தியாக்கவது வரை; நமது இளமையையும் வலிமையையம் புதுப்பிக்கத் தேவையான அனைத்து சத்தான பொருட்களையும் வழங்குவது. ஆனால் தேவனுடைய ஆடம்பரமான ஏற்பாடு அந்த பொக்கிஷங்களோடு நின்றுவிடுவதில்லை. அவர் நம் வாழ்க்கையை விடுவிக்கிறார். அழிவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஸிரேய வார்த்தை ஷீவாச் (Shuach) என்பதாகும். இதன் அர்த்தம் கல்லறை அல்லது குழி என்பதாகம். மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொள்வதாகும். இறுதியில் அன்பாலும், கணிவான இரக்கங்களாலும் நம்மை முடிகுட்டுகிறது அல்லது குழந்துகொள்கிறது.

கர்த்தருடைய இரக்கம் ஓடுக்கப்பட்ட அனைவருக்காகவும் பரிந்து பேச அவரைத் தூண்டுகிறது; அநியாயமாக கஷ்டப்படுவதற்கு நாம் விடப்படுவதில்லை. மோசேக்கும் விபசார தேசமான இஸ்ரவேலுக்கும் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய மீட்கும் இரக்கத்திற்காக தாவீது கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறார். அவர்கள் அவருக்கு விரோதமாக பாவும் செய்தாலும், நம்முடைய தேவனுடைய எல்லையற்ற இரக்கம் அவர்களைப் பாதுகாத்து, அவர்களை குணமாக்கி, அவர்களை மீட்டு போவித்தது. என் பாடுகளில், பாவத்தின் மூலம் சுயமாக ஏற்படுத்தப்பட்டாலும், அல்லது என் கட்டுப்பாடிற்கு அப்பாற்பட்ட ஆதாரங்களால் துரிதப்படுத்தப்பட்டாலும், தேவனுடைய இரக்கம் என் மீது அதேபோல் இருக்கிறது.

